

I. கோடிட்ட இடம் நிரப்புக:

6×1=6

- குழந்தைகள் பள்ளியில் ஏற்றத் தாழ்வின்றிப் படிக்க _____ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- பொங்கல் விழா _____ என்று போற்றப்படுகிறது.
- மாடு என்ற சொல்லுக்குச் _____ என்னும் பொருளும் உண்டு.
- பொருள்களை விற்பவர் _____ ஆவார்.
- துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் _____ என்றும் அழைப்பர்.
- _____ இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும்.

II. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:

6×1=6

- மாணவர்கள் நூல்களை _____ கற்க வேண்டும்.
அ. மேலோட்டமாக ஆ. மாசற இ. மயக்கமுற
- மாணவர் பிறர் _____ நடக்கக் கூடாது.
அ. போற்றும்படி ஆ. தூற்றும்படி இ. பார்க்கும்படி
- காடு + ஆறு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ. காட்டாறு ஆ. காடாறு இ. காடுஆறு
- 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ. பாட்டி + சைத்து ஆ. பாட்டி + இசைத்து இ. பாட்டு + இசைத்து.
- நிலையான செல்வம் _____.
அ. தங்கம் ஆ. பணம் எ. ஊக்கம்
- வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் _____.
அ. நுகர்வோர் ஆ. தொழிலாளி இ. நெசவாளி

III. பொருத்துக:

6×1=6

- | | | |
|-----------------------|---|-----------------------------|
| 13. பொங்கல் விழா | - | நெல்லுக்கு உப்பு |
| 14. வீர விளையாட்டு | - | குதிரை |
| 15. பழையன கழிதல் | - | பொருள்களை வாங்குவது விற்பது |
| 16. வணிகம் | - | போகிப் திருநாள் |
| 17. அரேபியா | - | ஜல்லிக்கட்டு |
| 18. பண்ட மாற்ற வணிகம் | - | தமிழர் திருநாள் |

IV. மனப்பாடம்:

4+2=6

19. "மன்னனும் மாசறக் கற்றோனும்" எனத் தொடங்கும் மூதுரை பாடல் 4 வரிகளை அடிமாறாமல் எழுதுக:

20. "மோப்பக் குழையும்" - எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

V. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளி.

4×2=8

21. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
22. நாம் எதை நம்பி வாழக் கூடாது?
23. எந்த ஓர் உயிருக்கும் செய்யக் கூடாதது எது?
24. எதனோடு பாட்டு இசைக்கப்பட்டது?
25. எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
26. அலையையும், மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
27. நெய்தல் நிலம் என்றால் என்ன?

VI. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி.

2×3=6

28. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?
29. விரும்புதோம்பல் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
30. ஆசாரக் கோவை - நூல் குறிப்பு தருக?
31. கல்வியின் சிறப்புகளாக மூதுரை கூறுவன யாவை.

VII. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளி.

4×2=8

32. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
33. போகிப் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது?
34. வணிகம் என்றால் என்ன?
35. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
36. திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
37. காமராசரின் சிறப்புப் பெயர்கள் யாவை?

VIII. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி.

2×3=6

38. காமராசரின் மதிய உணவுத் திட்டம் குறித்து எழுதுக.
39. வீர விளையாட்டு என்றால் என்ன?

40. சிறு வணிகம், பெரு வணிகம் வேறுபடுத்துக.
 41. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
 IX. கீழ்க்காணும் பெருவினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி: 2×4=8

42. பொங்கல் விழாவைப் பற்றி குறிப்பு வரைக?
 43. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
 44. கடலோடு விளையாடு பாடலின் பொருளை சுருக்கி ஐந்து வரிகளில் எழுதுக.
 45. காமராசரின் கல்விப் பணிகள் யாவை?
 46. கல்வியே அழியாச் செல்வம் விளக்குக?

- X. கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5×1=5

ஏழைக்கு நீ அன்பு காட்டு - உனை
 எதிர்த்தாரை நீ பொங்கி ஓட்டு !
 கோழைக்கு வீரத்தை ஊட்டு - உயர்
 கொள்கைக்காய் நீ வாழ்ந்து காட்டு!
 ஒளிமிக்க எதிர்காலம் கண்டு - நீ
 உயர்வாய் அந்நம்பிக்கை உண்டு!
 களி இன்ப நல்வாழ்வு கொண்டு - கன்னித்
 தமிழுக்கு ஆற்றுக தொண்டு!
 - அ. அப்துல் லத்தீப்.

வினாக்கள்:

47. யாருக்கு அன்பு காட்டு வேண்டும்?
 48. கோழைக்கு என்ன ஊட்ட வேண்டும்?
 49. கன்னித்தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்?
 50. எதிர்த்தாரை _____ ஓட்டு.
 51. இப்பாடலை எழுதியவர் யார்?

- XI. கீழ்க்காணும் பத்தியை படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு: 5×1=5

சிந்தனையின் விளைவே சிறந்த அறிவாகும். கருத்துகளை ஆராய்ந்து தொடர்புபடுத்துதலே தெளிந்த அறிவாகும். ஒருவர் புத்தகப் பூச்சியாக மட்டும் இருக்கக்கூடாது. இயற்கையில் உள்ளவற்றையும் காணுதல் வேண்டும். ஏனெனில் பட்டறிவுக்கல்வி அனைவருக்கும்

இன்றியமையாதது ஆகும். நாள்தோறும் நம் வாழ்வில் காண்பவற்றை எழுதியும், வருணித்தும் வர வேண்டும் நமது சிந்திக்கும் திறனும் கட்டுரை எழுதும் வன்மையும் பெருகும் என்பது திண்ணம்.

வினாக்கள்:

52. சிறந்த அறிவு எது?
 53. நாம் என்னவாக இருக்கக் கூடாது?
 54. எது அனைவருக்கும் இன்றியமையாதது?
 55. இயற்கையில் உள்ளவற்றையும் _____ வேண்டும்.
 56. நம் வாழ்வில் காண்பவற்றை எழுதியும் _____ வர வேண்டும்.

XII.பொருத்துக: 4×1=4

57. விடிவெள்ளி - பஞ்சமெத்தை
 58. மணல் - ஊஞ்சல்
 59. புயல் - போர்வை
 60. பனிமூட்டம் - விளக்கு

XIII.ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக: 4×1=4

(காசோலை, வரைவோலை, பணத்தாள், வங்கி)

61. கரன்சி நோட் -
 62. பேங்க் -
 63. செக் -
 64. டிமாண்ட் டிராப்ட் -

XIV. நுண்ணறி வினா: (2)

65. உனக்கு தெரிந்த சுற்றுலாத் தலங்கள் இரண்டு எழுதுக.